

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 1,281 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ கடந்த வாரத்தில், 750,000-க்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள நியூ சவுத் வேல்ஸ்-இல் முன்வந்துள்ளனர். மக்கள் தொகையில் 70% ஆனோர் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் எமது இலக்கை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம், இது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. இன்றே உங்களது தடுப்பூசிக்கும், எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக உங்களது தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவுக்கும் (டோஸ்க்கும்), [nsw.gov.au](http://nsw.gov.au)-இல் பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ▶ உங்கள் பகுதியில் உள்ள பொதுமுடக்க விதிமுறைகளை ([lockdown rules](#)) நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அத்துடன் தயவுசெய்து அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். முடிந்தவரை வீட்டிலேயே தங்கியிருப்பதும், தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுமே உங்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கக்கூடியவை ஆகும்.
- ▶ சமூகத்தை ஆதரிக்கும் மருத்துவமனை, அவசர ஊர்தி மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி. நமது சுகாதார அமைப்பை ஆதரிப்பதற்கும், மக்களை மருத்துவமனைக்கு அப்பால் வைத்திருப்பதற்கும், ஒரு சமூகமாக நாம் செய்யக்கூடிய சிறந்த மற்றும் மிக முக்கியமான விடயமானது, தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுதான்.
- ▶ தயவுசெய்து தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள், தயவுசெய்து முன்கூட்டியே பரிசோதனையை மேற்கொள்ள முன் வாருங்கள், அத்துடன் தயவுசெய்து உங்களுக்குத் தேவைப்பட்டால், உதவியைக் கேட்டுப்பெறுங்கள். நீங்கள் தவறான ஒன்றைச் செய்திருந்தாலும்கூட, நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
- ▶ கிரீனேக்கர் (Greenacre), ஜோர்ஜஸ் ஹோல் (Georges Hall), ஓபர்ன் (Auburn), பாங்க்ஸ்டவுன் (Bankstown), பாஸ் ஹில் (Bass Hill), கில்்ட்ஃபோர்ட் (Guildford), மெரிலேண்ட்ஸ் (Merrylands), பஞ்ச்பௌல் (Punchbowl), பிளக்டவுன் (Blacktown) மற்றும் யகூனா (Yagoona) ஆகியவையே மிகவும் கவலைக்கிடமான பரந்த சிட்னி (Greater Sydney) புறநகர்ப் பகுதிகள் ஆகும்.
- ▶ பைரன் விரிகுடாவில் (Byron Bay) கழிவுநீரில் நோய்க்கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன், மத்திய கரையோரம் (Central Coast) மற்றும் வொலொங்கொங் (Wollongong) ஆகிய இடங்களிலும் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கவலையீனமாக இருக்கவேண்டாம் என நாங்கள் சமூகத்தினரைக் கேட்டுக்கொள்கிறோம்.

- ▶ நீங்கள் பிராந்திய நியூ சவுத் வேல்ஸ்-இல் (regional NSW) வசிக்கிறீர்கள் என்றால், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய எமது பிராந்திய மற்றும் கிராமப்புற சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயவுசெய்து தொடர்ந்தும் முன்வாருங்கள்.
- ▶ சுகாதார அமைப்பானது, கோவிட்-19இன் சவால்களுக்கு அதனால் பதிலளிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) பராமரிப்பு தேவைப்படும் எவரும் அதைப் பெற்றுக்கொள்வீர்கள், அதனால் தயவுசெய்து உறுதியான நம்பிக்கையுடன் இருங்கள்.
- ▶ நாம் இப்போது அனுபவிக்கும் விடயமானது, எமது சமூகத்துக்கோ அல்லது எங்கள் சுகாதார அமைப்பிற்கோ சாதாரணமான ஒன்றல்ல, ஆனால் நாம் இதைக்கடந்து செல்வோம்.